

பண் - பியந்தைக்காந்தாரம்.

சீரியர் பேணும் வேதஞ் சிறந்தசற் சைவப்
 பெருமானென் றோது முரைகண்
 டாரிய ரேத்தி யுன்ற னழிவற்ற திவ்ய
 வடிதன்னை யெய்தி மகிழ்ந்தார்
 பூரியர் கேண்மை யுற்றுப் புரையாய பொய்வாழ்
 வதிலேச தாநா னுழன்றேன்
 வேரியந் நீபத் தார்கொள் புயவெந்தாய் மேலுன்
 வியனீரத் தாலுய் குவலே.

1

தடங்கணி யெங்க ளம்மை யெனுந்தேவ சேனை
 தழுவுந் திருத்தோ ளுடையோய்
 மடங்கலின் றோலை மேலே கவினப்பூண் போர்தம்
 மகனாமெய் யின்ப மழவே
 அடங்கிடா மோக முள்ள வடியேனை யும்மோர்
 தொழும்பாக்க வந்த கிருபை
 விடங்கமே யுன்னா லுய்ந்தே னினமுநா னேத்துன்
 வியனீரத் தாலுய் குவலே.

2

2. “தழுவுந்திருத்தோள்” இப்பிரயோகம், விவாககால பாணிக்கிரகணத்தை யுணர்த்தவுள்ளது. இதுபற்றி 31-3-ன் குறிப்புரையிலும் விளக்கப்பட்டதன்றோ.

கற்பதுங் கேட்பதுஞ்சு முனையன்றி யுண்டோ
 கவினேறு வேடர் குலமான்
 சொற்படி செய்யும் பெற்றி யுடையென்றன் சிந்தைச்
 சுவதந்திர நட்பே தனுசர்
 துற்செய லெல்லா மோயப் பெருஞ்சண்டை செய்த
 சுடர்ஞாங்கர் வீரா வெளியேன்
 விற்பன வுன்னா லுய்ந்தே னினமுநா னேத்துள்
 வியனீரத் தாலுய் குவலே.

3

ஐம்முகத் தெய்வம் வேறே யறுதுண்டத் தெய்வ
 மதுவேறென் றோதும் விகற்பு
 மைம்மனத் தோர்கட் கந்தோ விரண்டாகத் தோற்றி
 மயக்கத்தை யுண்டு செயுமப்
 பொய்ம்மருள் வீட்டி யெற்குப் புரையற்ற பாலின்
 றரம்போல் விளக்கி யவொரு
 மெய்ம்மணி வேலின் மன்னே யினியீடி லாவுன்
 வியனீரத் தாலுய் குவலே.

4

பேருரு ஷுரொன் நின்றிப் பிரிவற்ற சோதிப்
 பெருக்கா நிலாவு நிணையே
 பேருரு ஷுரிங் குள்ளோர் பிறந்தீற டைந்தே
 யுழலா துணர்த்த வெனவே
 பேருரு ஷுருங் கொண்டு பிரகாசிக் கின்ற
 பெருமானென் றோர்ந்தேன் கருணை
 மேருநல் லெந்தாய் நாயே னினியீடி லாவுன்
 வியனீரத் தாலுய் குவலே.

5

எள்ளினுள் ளெண்ணெய் போல விடையேது மின்றி
 யிருக்கின்ற வுன்னை யுணராக்
 கள்ளுள முள்ளோர் போலக் கணக்கில்லாக் காலங்
 கழித்திட்ட வென்மேற் கருணை

உள்ளநீ தந்த நெஞ்சா லுணர்ந்தேனின் னீமை
 யொளிசால் சிகண்டி யுகைப்போய்
 வெள்ளியங் குன்ற வாழ்வே யினியீடி லாவுன்
 வியனீரத் தாலுய் குவலே.

6

ஈத்தசன் மார்க்க முக்கிய சகானந்த வாழ்வுச்
 சுவதந்திர னீயென் றறிந்த
 முத்தரெல் லாம டைந்த முழுநன்மை நாடி
 யுளநாள் கழிக்க விங்னே
 வைத்தநின் னட்புக் கேநா னளப்பில்லாத் தண்டம்
 வழங்கும்பண் புக்கும் வலனோ
 வித்தகச் சேயே யெந்தா யினியீடி லாவுன்
 வியனீரத் தாலுய் குவலே.

7

எண்ணிலா யாக்கை பெற்றே யுழிதந்த பாழ்த்த
 விழிநெஞ்ச னேனை யொருநீ
 நண்ணிவந் தன்று சொற்ற நலம்போல வின்னு
 நறுநன்மை யெல்லா மருளும்
 அண்ணலா யுள்ள திவ்விய வருட்கொண்ட லேழும்
 மலச்சேற்றி லாழ்ந்த வெனதுள்
 விண்ணினுள் ளன்பா மன்பே யினியீடி லாவுன்
 வியனீரத் தாலுய் குவலே.

8

தேவருங் காணி னோன்பு செயுமைய ருங்கா
 ணருஞ்சோதி யாய வுனைநான்
 பாவினா லேத்த விந்நாண் முனரென்ன புண்யம்
 பரிவிற்செய் தேனோ வறியேன்
 ஆவியா யுள்ள வென்ற னானந்த வெள்ள
 வமுதே யனாதிப் பொருளே
 வீவறு கந்த சாமி யினியீடி லாவுன்
 வியனீரத் தாலுய் குவலே.

9

மட்டறு பத்தி கொண்டு புகழ்சொன்ன நாதன்
 மனம்போல வாக்க மளித்தோய்
 சட்டியினோன்பை முன்னாட் டவறாது செய்து
 சயங்கொண்ட கோனுள் ளிறையே
 தட்டறு மெங்க டேவே யடிநாடு வோரைத்
 தயவாக நோக்கு முனையே
 விட்டுவி டாம னன்கு பிடித்துக்கொண் டேனுன்
 வியனீரத் தாலுய் குவலே.

10

மன்மத வருடம் ஐப்பசி மாதம் 9ஆம் தேதி குருவாரம்.